

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

**DEPARTMENTAL EXAMINATIONS
LOCAL FUND AUDIT DEPARTMENT TEST – COMMERCIAL
BOOK – KEEPING**

(Without Books)

Maximum Time : 1.30 hours

Maximum Marks : 60

IMPORTANT INSTRUCTIONS

OBJECTIVE TYPE

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

NB : Words of masculine gender in these instructions shall, where the context so require, be taken to include feminine gender.

இந்த அறிவுறுத்தலில் ஆண் பாலினரின் வார்த்தைகளில், சூழலுக்கேற்ப தேவைப்படும் பெண் பாலினரின் வார்த்தைகளும் அடங்கும்.

This booklet should not be opened till the Invigilator gives a signal to open it. As soon as the signal is received you should open the booklet and then proceed to answer the questions.

இந்த வினாத்தொகுப்பினை கண்காணிப்பாளரின் அனுமதி பெறுவதற்கு முன்னர் திறக்கக்கூடாது. கண்காணிப்பாளர் வினாத்தொகுப்பினை திறப்பதற்கு அனுமதி அளித்தவுடன் வினாத்தொகுப்பினை திறந்து விடையளிக்க தொடங்கலாம்.

1. This question booklet contains 60 number of objective type questions. Prior to attempting to answer, the candidate is requested to check whether all questions are there and ensure that there are no blank pages in the questions booklet. In case, if any defect is noticed in the question paper, it shall be reported to the Invigilator immediately, **within first 10 minutes** after which no request will be entertained.

இவ்வினாத்தாள் 60 கொள்குறி வகை வினாக்களை கொண்டது. விண்ணப்பதாரர்கள் விடையளிக்க தொடங்கும் முன், வினாத்தாளில் எல்லா வினாக்களும் இடம் பெற்றுள்ளனவா என்பதையும், ஏதேனும் சில பக்கங்கள் / வினாக்கள் அச்சிடப்படாமல் விடுபட்டுள்ளனவா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளவும். வினாத்தாளில் ஏதேனும் குறை இருப்பின் வினாத்தாளைப் பெற்ற பின் பத்து நிமிடங்களுக்குள் அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். அதற்கு பிறகு தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் ஏதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

2. Answers all questions. All questions carry equal marks.

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். அனைத்து வினாக்களும் சமமான மதிப்பெண்கள் கொண்டவை.

[Turn over

3. Candidate must write his Register Number in the space provided on the top right side of this booklet alone. Do not write anything else on the Question Booklet.
விண்ணப்பதாரரின் பதிவெண்ணை இவ்வினாத்தாளின் மேல் வலது பக்கத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் எழுத வேண்டும். வினாத்தாளில் வேறு எதையும் எழுதக் கூடாது.
4. The sheet before the last page of the questions booklet shall be used for any rough work.
வினாத்தாளின் கடைசி பக்கத்திற்கு முன்பக்கத்தில் rough work எழுதி பார்க்க உபயோகித்துக் கொள்ளவும்.
5. (a) Each question comprise of four responses i.e. (A), (B), (C) and (D). Candidate shall select only one correct response. In case, if the candidate feels that there are more than one correct response, **shade the response which he considers is the best.**
(b) In any case, a candidate shall choose only one response for each question.
(c) **If more than one answer is shaded for a question, the answer will be treated as wrong and no mark will be given for that Question.**
(d) The total marks will depend on the total number of correct responses marked in the OMR answer sheet. (For this purpose, only one shaded circle for a question will be taken into account for awarding mark)
(a) ஒவ்வொரு வினாவிற்கும் (A), (B), (C) (D) என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் அவற்றில் ஏதேனும் ஒரு சரியான விடையைத் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் ஒரு வினாவிற்கு இருப்பதாக கருதினால், அவற்றில் எவ்விடை மிகச் சரியானது என கருதுகிறீர்களோ, அவ்விடையை நிழலிட்டு காட்ட வேண்டும்.
(b) எவ்வாறிருப்பினும், ஒரு வினாவிற்கு ஒரே ஒரு விடையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
(c) ஒரு வினாவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் விடையளிக்கப்பட்டிருந்தால் அவ்விடை தவறானதாக கருதப்பட்டு, அவ்வினாவிற்கு மதிப்பெண் வழங்கப்படமாட்டாது.
(d) OMR விடைத் தாளில் குறிக்கப்பட்ட சரியான விடைகளைப் பொறுத்து, மொத்த மதிப்பெண்கள் வழங்கப்படும் (ஒரு வினாவிற்கு ஒரு வட்டத்தில் (குறிப்பிட்ட) நிழலிட்ட விடை மட்டுமே மதிப்பெண் வழங்க கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்).
6. Do not mark the answers in the Question Booklet.
வினாத்தாளில் விடைகளைக் குறிப்பிடக் கூடாது.
7. Candidate shall not remove or tear off any sheet from this question booklet. During the examination he is not allowed to take the question booklet out of the examination hall. Only after the examination is over, he shall be allowed to take the question booklet.
விண்ணப்பதாரர், வினாத்தாளின் எந்த ஒரு பக்கத்தையும், நீக்கவோ அல்லது கிழிக்கவோ கூடாது. தேர்வு நடைபெறும் போது, வினாத்தாளை தேர்வு கூடத்தைவிட்டு வெளியே எடுத்து செல்ல அனுமதி கிடையாது. தேர்வு முடிந்த பின்னரே வினாத்தாளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
8. Failure to comply with any of the above instructions will render you liable to such action or penalty as the Commission may decide.
மேற்கண்ட அறிவுரைகளில் ஏதேனும் மீறப்படுமேயானால் தேர்வாணையம் எடுக்கும் தண்டனை / நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்.
9. In case of doubt, English version is the final.
வினாக்களில் சந்தேகமிருப்பின், ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

1. The column of ledger which links the entry with journal is
(A) L.F Column (B) J.F Column
(C) Particulars column (D) None

குறிப்பேட்டிலுள்ள பதிவினை இணைக்கக் கூடிய பேரேட்டுப் பத்தி

- (A) பே.ப. எண் பத்தி (B) கு.ப.எ.பத்தி
(C) விவரப்பத்தி (D) எதுவும் இல்லை

2. Rs.6,00,000 Spent on research and development is
(A) Capital expenditure (B) Revenue expenditure
(C) Deferred revenue expenditure (D) Revenue Income

ரூ. 6,00,000 ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக செலவு செய்தது

- (A) முதலினைச் செலவு (B) வருவாயினைச் செலவு
(C) நீள் பயன் வருவாயினைச் செலவு (D) வருவாயின வரவு

3. Wages and Salaries appear on the
(A) Trading A/c (B) Profit and Loss A/c
(C) Balance sheet (D) None

கூலியும் சம்பளமும் _____ கணக்கில் இடம்பெறும்

- (A) வியாபாரக் கணக்கில் (B) இலாப நட்டக் கணக்கில்
(C) இருப்பு நிலை குறிப்பு (D) எதுவும் இல்லை

4. Expenses on advertisement will be classified under
(A) Capital expenditure (B) Revenue expenditure
(C) Deferred revenue expenditure (D) None

விளம்பரத்திற்கு செலவு செய்தது ஒரு

- (A) முதலினை செலவு (B) வருவாயின செலவு
(C) நீள் பயன் வருவாயின செலவு (D) எதுவும் இல்லை

5. Prepaid rent is an example of
(A) Natural person (B) Normal person
(C) Representative persons (D) Artificial persons

முன் கூட்டி செலுத்திய வாடகை எடுத்துக்காட்டாக விளங்குவது

- (A) தனி நபர்கள் (B) சாதாரண நபர்கள்
(C) பிரதி நிதித்துவ நபர்கள் (D) சட்டமுறை அமைப்புகள்

6. Purchase return book was carried forward as Rs.1,520 instead of Rs.5,120 it's rectify
- (A) Debit - Purchase A/c Rs.5,120
 (B) Credit - Purchase A/c Rs.5,120
 (C) Debit - Purchase return A/c Rs.3,600
 ✓(D) Credit - Purchase return A/c Rs.3,600

கொள்முதல் திருப்பம் ஏட்டின் மொத்தம் ரூ.5120, ரூ.1520 என தூக்கி எழுதப்பட்டுள்ள பிழைகளை திருத்த

- (A) பற்று - கொள்முதல் க/கு ரூ, 5,120
 (B) வரவு - கொள்முதல் க/கு ரூ, 5,120
 (C) பற்று - கொள்முதல் திருப்பம் க/கு ரூ, 3,600
 (D) வரவு - கொள்முதல் திருப்பம் க/கு ரூ, 3,600

7. Net profit must be added from

- (A) Drawings
 (C) Gross profit
 ✓(B) Capital
 (D) Fixed assets

நிகர இலாபம் கூட்டப்பட வேண்டியது

- (A) எடுப்புகள்
 (C) மொத்த இலாபம்
 (B) முதல்
 (D) நிலைச்சொத்து

8. In _____ system, only personal and cash accounts are opened.

- (A) Double entry
 (C) Net worth
 ✓(B) Single Entry
 (D) None

_____ முறையில், ஆள்சார் மற்றும் ரொக்கக் கணக்குகள் மட்டுமே பராமரிக்கப்படுகின்றன.

- (A) இரட்டைப்பதிவு
 (C) நிகர மதிப்பு
 (B) ஒற்றைப் பதிவு
 (D) எதுவும் இல்லை

9. _____ is an intangible Assets.

- (A) Furniture
 (C) Computer
 (B) Machinery
 ✓(D) Copy rights

_____ ஒரு புலனாக சொத்து.

- (A) அறைகலன்
 (C) கணினி
 (B) இயந்திரம்
 (D) பதிப்புரிமை

10. Which one is not suitable?

(A) Cash in hand

(B) Drawing

(C) Creditor

(D) Debtor

கீழ்க்கண்டவற்றில் பொருந்தாதது எது?

(A) கையிருப்பு ரொக்கம்

(B) எடுப்பு

(C) கடனீந்தோர்

(D) கடனாளிகள்

11. Assets – Capital =

(A) Assets

(B) Expenses

(C) Capital

(D) Liabilities

சொத்துக்கள் – முதல் =

(A) சொத்துக்கள்

(B) செலவுகள்

(C) முதல்

(D) பொறுப்புகள்

12. Cash received from Mr.Hari

(A) Personal A/c - Debit

(B) Real A/c - Credit

(C) Personal A/c - Credit

(D) Nominal A/c - Credit

ஹரியிடமிருந்து ரொக்கம் பெற்றது

(A) ஆள்சார் க/கு - பற்று

(B) சொத்து க/கு - வரவு

(C) ஆள்சார் க/கு - வரவு

(D) பெயரளவு க/கு -வரவு

13. Gross profit is equal to

(A) Sales - Cost of Goods sold

(B) Sales + Cost of Goods Sold

(C) Sales - Net profit

(D) Net Profit + Cost of Goods sold

மொத்தம் இலாபம் என்பது

(A) விற்பனை - விற்ற சரக்கின் அடக்கம்

(B) விற்பனை + விற்ற சரக்கின் அடக்கம்

(C) விற்பனை - நிகர வருமானம்

(D) நிகர வருமானம் + விற்ற சரக்கின் அடக்கம்

14. A Sale to Kaveri Rs.6,900 has been entered in the purchases book

(A) Omissions

(B) Compensatory

(C) Error of posting

(D) Recording

கொள்முதல் ஏட்டில் காவேரிக்கு விற்பனை செய்தது ரூ. 6,900/-பதியப்பட்டுள்ளது

(A) விடுபிழை

(B) ஈடு செய் பிழை

(C) தவறான கணக்கில் எடுத்தெழுதும் பிழை

(D) பதிவு செய்தல் பிழை

15. Credit Purchase is obtained from

- (A) Bills Receivable account (B) Total debtors account
(C) Total creditors account (D) Bills Payable account

கடன் கொள்முதல் அறிய உதவும் கணக்கு

- (A) பெறுவதற்குரிய மாற்றுச் சீட்டு க/கு (B) மொத்த கடனாளிகள் க/கு
(C) மொத்த கடனீந்தோர் க/கு (D) செலுத்துவதற்குரிய மாற்றுச் சீட்டு க/கு

16. Income and gain credit – it's a rules of

- (A) Personal A/c (B) Nominal A/c
(C) Real A/c (D) None

செலவுகள் மற்றும் நட்டங்கள் பற்று வைக்கப்படுவது எந்த விதியில்

- (A) ஆள்சார் க/கு (B) பெயரளவு க/கு
(C) சொத்து க/கு (D) இவற்றில் எதுவும் இல்லை

17. Which one is not Revenue expenditure?

- (A) Carriage expenses Rs.230 (B) Repairs of Rs.575 for furniture
(C) Salary paid to staff (D) Rs.250 loss on sale of furniture

கீழ்க்கண்டவற்றில் வருவாயின் செலவு அல்லாதது எது?

- (A) உள் தூக்கு கூலி ரூ. 230 (B) அறைகலன் பழுதுபார்ப்பு செலவு ரூ. 575.
(C) பணியாளருக்கு சம்பளம் கொடுத்தது (D) அறைகலன் விற்பனையில் நட்டம் ரூ. 250

18. If Land and building value is 1,00,000, Depreciation is 20% the new value of land and building is = ?

- (A) Rs.50,000 (B) Rs.60,000
(C) Rs.70,000 (D) Rs.80,000

நிலம் மற்றும் கட்டிடத்தின் மதிப்பு ரூ. 1,00,000, தேய்மானம் 20% எனில் நிலம் மற்றும் கட்டிடத்தின் தற்போதைய மதிப்பு

- (A) ரூ.50,000 (B) ரூ.60,000
(C) ரூ.70,000 (D) ரூ.80,000

19. Single Entry System is

- (A) a Scientific method (B) an Incomplete Double Entry System
(C) a Complete Double entry system (D) none of the above

ஒற்றைப்பதிவு முறை ஒரு

- (A) விஞ்ஞான அடிப்படையிலான முறை (B) முழுமை பெறாத இரட்டைப் பதிவு முறை
(C) முழுமை பெற்ற இரட்டைப்பதிவு முறை (D) மேற்கண்ட எதுவும் இல்லை

20. The excess of assets over liabilities is

- (A) Drawings (B) Profit
(C) Loss (D) Capital

பொறுப்புக்களைவிட கூடுதலாக உள்ள சொத்துக்கள்

- (A) எடுப்புகள் (B) இலாபம்
(C) நட்டம் (D) முதல்

21. The accounting concerned with recording all business transaction is

- (A) Financial accounting (B) Management accounting
(C) Cost accounting (D) Statistics

கணக்கேடுகளில் வணிக நடவடிக்கைகளை பதியும் முறை

- (A) நிதி நிலை கணக்கியல் (B) மேலாண்மை கணக்கியல்
(C) அடக்க விலை கணக்கியல் (D) புள்ளியல்

22. Creditor is an example of

- (A) Current Assets (B) Fixed assets
(C) Current liabilities (D) Long term liability

கடன்நீந்தோர் உதாரணமாக இருப்பது

- (A) நடப்பு சொத்து (B) நிலைச்சொத்து
(C) நடப்பு பொறுப்பு (D) நீண்ட கால பொறுப்பு

23. Petty Cash may be used to pay

- (A) Salaries to staff
(B) Purchase of furniture and fittings
(C) Expenses relating to post and Telegram
(D) None

சில்லறை ரொக்கத்திலிருந்து செய்யப்படும் செலவு

- (A) பணியாளர்களின் ஊதியம்
(B) அறைகலன் (ம) பொருத்துகள் வாங்குதல்
(C) தபால் தந்தி செலவு
(D) எதுவும் இல்லை

24. Outstanding rent A/c is an example for

- (A) Nominal A/c (B) Personal A/c
 (C) Representative personal A/c (D) Real A/c

கொடுபட வேண்டிய வாடகை க/கு எடுத்துக்காட்டாக விளங்குவது

- (A) பெயரளவு க/கு (B) ஆள்சார் க/கு
(C) பிரதிநிதித்துவ ஆள்சார் க/கு (D) சொத்து க/கு

25. The object of book keeping is to

- (A) Earn profit
(B) Reduce the expenses
 (C) Keep a complete record of transactions
(D) Loan Sanction

கணக்கு பதிவியலின் நோக்கம்

- (A) இலாபம் ஈட்டுதல்
(B) செலவினங்களை குறைத்தல்
(C) முழுமையாக நடவடிக்கைகளை பதிவேட்டில் பராமரித்தல்
(D) கடன் பெறுதல்

26. A Statement of affairs resembles a _____.

- (A) Trading A/c (B) Profit and Loss A/c
 (C) Balance Sheet (D) None

ஒரு நிலை அறிக்கை _____ போன்று தோற்றமளிக்கும்.

- (A) வியாபார க/கு (B) இலாப நட்ட க/கு
(C) இருப்பு நிலைக்குறிப்பு (D) எதுவும் இல்லை

27. The Accounting equation is connected with

- (A) Assets only (B) Liabilities only
(C) Capital only (D) All of the above

கணக்கியல் சமன்பாடு எதனுடன் சார்ந்தது

- (A) சொத்துகளுடன் (B) பொறுப்புகளுடன்
(C) முதலுடன் (D) இவை அனைத்தும்

28. The Land is purchased for Rs.500,000 and its market value is Rs.8,00,000 at the time of preparing final accounts the land value is recorded only for

- (A) Rs.3,00,000 (B) Rs.5,00,000
(C) Rs.8,00,000 (D) Rs.13,00,000

நிலம் வாங்கிய விலை ரூ. 500,000 மற்றும் அதன் சந்தை விலை ரூ. 8,00,000 எனில் இறுதி கணக்குகள் தயாரிக்கும் பொழுது நிலத்தின் மதிப்பாக காட்டப்படும் தொகை

- (A) ரூ. 3,00,000 (B) ரூ. 5,00,000
(C) ரூ. 8,00,000 (D) ரூ. 13,00,000

29. Electricity Charges and Dividend is an

- (A) Personal A/c (B) Real A/c
(C) Nominal A/c (D) None of these

மின்கட்டணம் மற்றும் பங்காதயம் என்பது

- (A) ஆள்சார் க/கு (B) சொத்து க/கு
(C) பெயரளவு க/கு (D) இவற்றில் எதுவும் இல்லை

30. _____ Liability which may or may not arise in future

- (A) Long term liabilities (B) Current liabilities
(C) Contingent Liabilities (D) None of these

எதிர்வரும் காலத்தில் நிகழக்கூடிய அல்லது நிகழா பொறுப்புகள் என்பது

- (A) நீண்டகால பொறுப்புகள் (B) நடப்புப் பொறுப்புகள்
(C) நிகழ்வடையாப் பொறுப்புகள் (D) இவற்றில் எதுவும் இல்லை

31. The need for preparing a Balance sheet is as

- (A) To know the nature and value of assets of the business
(B) To ascertain the total liabilities of the business
(C) To know the position of owner's equity
(D) All of the above

இருப்புநிலை குறிப்பு பின்வரும் தேவைகளில் நிவர்த்தி செய்ய வேண்டியது

- (A) வணிகச் சொத்துக்களின் இயல்பு மற்றும் மதிப்பை அறிய
(B) வணிகத்தின் மொத்தப் பொறுப்புகளை அறிய
(C) உரிமையாளர்களின் பங்களிப்பு நிலையை அறிய
(D) இவை அனைத்தும்

32. Which one is not suitable?

- (A) Natural persons
(C) Artificial persons

- (B) Representative Persons
(D) Impersonal

கீழ்க்கண்டவற்றில் பொருந்தாதது?

- (A) தனிநபர்கள்
(C) சட்டமுறை அமைப்புகள்

- (B) பிரதிநிதித்துவ நபர்கள்
(D) ஆள்சாராதவை

33. The profit and Loss account shows

- (A) Financial position of the concern
(B) Net profit or Net Loss
(C) Gross Profit or Gross Loss
(D) None of the above

இலாப நட்ட கணக்கு வெளிப்படுத்துவது

- (A) நிறுவனத்தின் நிதி நிலை
(B) நிகர இலாபம் அல்லது நிகர நட்டம்
(C) மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டம்
(D) மேற்கண்ட எதுவும் இல்லை

34. In Bill of Exchange, Days of grace are _____ in number

- (A) 2
(C) 4

- (B) 3
(D) 6

மாற்றுச்சீட்டில் சலுகை நாட்கள் _____ ஆகும்

- (A) 2
(C) 4

- (B) 3
(D) 6

35. Commission received is to be credited

- (A) Cash A/c
(C) Other expenses A/c

- (B) Commission A/c
(D) Other income A/c

தரகு பெற்றது வரவு வைக்க வேண்டியது

- (A) ரொக்க க/கு
(C) இதர செலவின க/கு

- (B) தரகு க/கு
(D) இதர வரவினம் க/கு

36. Which one is personal account?

- (A) Land and building (B) salary paid
(C) Capital (D) Incomes

கீழ்க்கண்டவற்றில் எது ஆள்சார் கணக்கு?

- (A) நிலம் மற்றும் கட்டிடம் (B) சம்பளம் கொடுத்தது
(C) முதல் (D) வருமானம்

37. Which one is not suitable?

- (A) Fuel (B) Freight
(C) Salary (D) Wages

பொருந்தாததை சுட்டி காட்டுக

- (A) எரிபொருள் (B) தூக்குகூலி
(C) சம்பளம் (D) கூலி

38. The Assets, which cannot be seen or felt are

- (A) Tangible assets (B) Fixed assets
(C) Current Assets (D) Intangible assets

கண்ணுக்கு தெரியாத மற்றும் தொட்டு உணரமுடியாத சொத்து என்பது

- (A) புலனாகும் சொத்துகள் (B) நிலை சொத்துகள்
(C) நீர்மை சொத்துகள் (D) புலனாகாச் சொத்துகள்

39. Cost incurred should be matched with the revenues of the particular period is based on

- (A) Matching concept (B) Historical cost concept
(C) Full disclosure concept (D) None

குறிப்பிட்ட கணக்காண்டின் அடக்க விலை வருவாயோடு ஒப்பு நோக்குவது

- (A) பொருத்துகை கருத்து (B) புராதன அடக்கவிலை கருத்து
(C) முழு வெளிப்பாடுக் கருத்து (D) எதுவும் இல்லை

40. Closing Stock appear on the _____.

- (A) Debit side of Trading A/c (B) Debit side of Profit and Loss A/c
(C) Credit side of Profit and Loss A/c (D) Credit side of Trading A/c

இறுதி சரக்கிருப்பு இடம்பெறும் பக்கம்

- (A) வியாபாரக் கணக்கில் பற்று பக்கத்தில் (B) இலாப நட்டக் கணக்கில் பற்று பக்கம்
(C) இலாப நட்டக் கணக்கில் வரவு பக்கம் (D) வியாபாரக் கணக்கில் வரவு பக்கத்தில்

41. Which one of the Error is not disclosed by Trial balance?

- (A) Error of partial omission
(B) Double posting
(C) Errors of carrying forward
✓ (D) Errors of complete omission

இருப்பாய்வு வெளிபடுத்தாத பிழை எது

- (A) பகுதி விடுபிழை
(B) இரு முறை எழுதுதல்
(C) தூக்கி எழுதுதல் பிழை
(D) முழு விடு பிழைகள்

42. Suspense A/c are recorded in

- (A) Trading A/c (B) Profit & Loss A/c
✓ (C) Balance Sheet (D) None

அநாமத்து கணக்கு பதியப்படும் இடம்

- (A) வியாபார க/கு (B) இலாப நட்ட க/கு
(C) இருப்பு நிலை குறிப்பு (D) எதுவும் இல்லை

43. Indian overseas bank is example of

- (A) Natural person (B) Normal person
(C) Representative persons ✓ (D) Artificial persons

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எடுத்துக்காட்டாக விளங்குவது

- (A) தனி நபர்கள் (B) சாதாரண நபர்கள்
(C) பிரதி நிதித்துவம் நபர்கள் (D) சட்டமுறை அமைப்புகள்

44. Rs.500/- not recovered from Mr.Surya a customer due to his insolvency is debited

- (A) Cash A/c (B) Surya A/c
✓ (C) Bad debts A/c (D) None

வாடிக்கையாளர் திரு.சூர்யா நொடிந்துபோனதால் அவரிடமிருந்து பெற முடியாத தொகை ரூ. 500 பற்று எழுதப்படுவது

- (A) ரொக்க க/கு (B) சூர்யா க/கு
(C) வாராக்கடன் க/கு (D) எதுவும் இல்லை

45. What is the correct order in which the Accounting transactions and events are recorded in the Books?

1. Trial balance
2. Journal
3. Transactions
4. Ledger only one

(A) 2-3-4-1

(B) 1-3-4-2

(C) 1-2-3-4

(D) 3-2-4-1

கணக்கியல் நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை பதியும் வரிசை கீழே கொடுக்கப்பட்டுள்ளது சரியான அதிலிருந்து இருப்பாய்வு வரிசையைக் கண்டுபிடிக்கவும்.

1. இருப்பாய்வு
2. குறிப்பேடு
3. நடவடிக்கைகள்
4. பேரேடு இருப்பாய்வு

(A) 2-3-4-1

(B) 1-3-4-2

(C) 1-2-3-4

(D) 3-2-4-1

46. Short debit of an account can be rectified by _____ of the same account

(A) Further debit

(B) Credit

(C) No adjustment

(D) None of the choice

ஒரு கணக்கின் குறை பற்று அக்கணக்கை _____ செய்வதன் மூலம் திருத்தலாம்

(A) மீண்டும் பற்று

(B) வரவு

(C) சரிகட்டல் தேவையில்லை

(D) இவற்றில் எதுவும் இல்லை

47. If a cheque issued by us was dishonoured the credit is given to

(A) Supplier's A/c

(B) Customer's A/c

(C) Bank A/c

(D) Cash A/c

நாம் வழங்கிய காசோலை அவமதிக்கப்பட்டால் வரவு செய்யப்படும் கணக்கு

(A) சரக்கீந்தோர் க/கு

(B) வாடிக்கையாளர் க/கு

(C) வங்கி க/கு

(D) ரொக்க க/கு

48. Bank Reconciliation Statement is prepared by

(A) Bank

(B) Creditor

(C) Customer of the Bank

(D) Debtor

வங்கி சரிகட்டும் பட்டியலைத் தயாரிப்பவர்

(A) வங்கி

(B) கடனீந்தோர்

(C) வங்கியின் வாடிக்கையாளர்

(D) கடனாளிகள்

49. Income earned but not received is shown in

- (A) Asset side of the Balance sheet
(B) Liability side of the balance sheet
(C) Profit and Loss Account - Debit side
(D) None of the above

நிலுவை வருமானம் இதில் பதியப்படும்

- (A) இருப்பு நிலைக்குறிப்பின் சொத்து பக்கத்தில்
(B) இருப்பு நிலை குறிப்பில் பொறுப்பு பக்கத்தில்
(C) இலாப நட்டக் கணக்கின் பற்று பக்கத்தில்
(D) இவற்றில் எதுவும் இல்லை

50. If the debtor Rs.20,000, Bad debts 2% and Provision for doubtful debts 5%, what is the balance of debtors

- (A) Rs.18,620 (B) Rs.17,000
(C) Rs.17,600 (D) Rs.17,640

கடனாளி ரூ.20,000, வாராக்கடன் 2%வாரா ஐயக்கடன் ஒதுக்கீடு 5% எனில் மீதமுள்ள கடனாளி எவ்வளவு

- (A) ரூ. 18,620 (B) ரூ. 17,000
(C) ரூ. 17,600 (D) ரூ. 17,640

51. Interest on capital added to

- (A) Income (B) Capital
(C) Expenses (D) Cash

முதல் மீதான வட்டி _____ இல் சேர்க்கப்படும்

- (A) வருமானம் (B) முதல்
(C) செலவு (D) ரொக்கம்

52. A purchase of Machinery for Rs.50,000 has been entered in the purchase book is an error of

- (A) Error of omission (B) Error of commission
(C) Compensating errors (D) Error of principle

ரூ. 50,000 மதிப்புள்ள இயந்திரம் வாங்கியதை கொள்முதல் ஏட்டில் பதிந்தது _____ பிழை

- (A) விடுபிழை (B) செய்பிழை
(C) ஈடுசெய் பிழை (D) விதிபிழை

53. Gross profit transferred to
- (A) Profit and loss A/c debit side
- (B) Profit and loss A/c credit side
- (C) Assets side of balance sheet
- (D) Liabilities side of balance sheet

மொத்த இலாபம் மாற்றப்படுவது

- (A) இலாப நட்ட க/கு பற்று பக்கத்தில்
- (B) இலாப நட்ட க/கு வரவு பக்கத்தில்
- (C) இருப்பு நிலை குறிப்பில் சொத்து பக்கத்தில்
- (D) இருப்பு நிலை குறிப்பில் பொறுப்பு பக்கத்தில்

54. Withdrawals of cash from bank by the proprietor for office use should be credited to

- (A) Drawings A/c
- (B) Proprietor A/c
- (C) Cash A/c
- (D) Bank A/c

அலுவலகச் செலவிற்காக உரிமையாளர் வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்ததற்காக வரவு வைக்க வேண்டிய கணக்கு

- (A) எடுப்பு க/கு
- (B) உரிமையாளர் க/கு
- (C) ரொக்க க/கு
- (D) வங்கி க/கு

55. Trial balance is Prepared to find out the

- (A) Profit or Loss
- (B) Financial position
- (C) (A) and (B) correct
- (D) Arithmetical accuracy of the accounts

இருப்பாய்வு தயாரிப்பது

- (A) இலாபம் அல்லது நட்டம் அறிய
- (B) நிதி நிலையை அறிய
- (C) (A) மற்றும் (B) சரி
- (D) கணக்குகளின் சரித்தன்மையை அறிய

56. Transferring the title of the bill to another person is

- (A) Discounting of bills
- (B) Endorsement of bills
- (C) Dishonor of bills
- (D) Renewal of bills

மாற்றுச்சீட்டின் உரிமையை வேறு ஒருவருக்கு மாற்று தருவது

- (A) தள்ளுபடி சீட்டு
- (B) மேலெழுதுதல் சீட்டு
- (C) அவமதித்தல் சீட்டு
- (D) புதுப்பிக்கும் சீட்டு

57. Interest on drawings is deducted from

- (A) Income (B) Capital
(C) Expenses (D) Cash

எடுப்பு மீதான வட்டி _____ லிருந்து கழிக்கப்படும்

- (A) வருமானம் (B) முதல்
(C) செலவு (D) ரொக்கம்

58. Nominal Account is classified under

- (A) Personal A/c (B) Impersonal A/c
(C) Both (A) and (B) correct (D) Neither of the two

பெயரளவு கணக்கு இடம்பெறும் வகைப்பாடு

- (A) ஆள்சார் க/கு (B) ஆள்சாராக் க/கு
(C) (A) மற்றும் (B) இரண்டும் (D) இரண்டும் இல்லை

59. The computer is purchased for Rs.300,000 fixation charges is Rs.20,000 and provide depreciation is 10%. What is the depreciation amount?

- (A) Rs.30,000 (B) Rs.32,000
(C) Rs.40,000 (D) Rs.42,000

கணினி வாங்கிய விலை ரூ.300,000 அதை நிறுவுவதற்கான செலவு ரூ.20,000 மற்றும் தேய்மான வீதம் 10% எனில் தேய்மான மதிப்பு எவ்வளவு

- (A) ரூ. 30,000 (B) ரூ. 32,000
(C) ரூ. 40,000 (D) ரூ. 42,000

60. Amount spent in order to produce and sell the goods and services is called

- (A) Expenses (B) Income
(C) Revenue (D) All of the above

பொருட்களை உற்பத்தி செய்ய அல்லது பண்டங்கள், பணியினை விற்பனை செய்யும் நிலைக்கு கொண்டுவர ஆகும் தொகை

- (A) செலவுகள் (B) வருவாய்
(C) ஆதாயம் (D) அனைத்தும் சரி

T.C: 64

008/DD/19

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS
LOCAL FUND AUDIT DEPARTMENT TEST – COMMERCIAL
BOOK KEEPING
(Without Books)

Maximum Time : 1 hour

Maximum Marks : 40

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.
விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.
2. In case of doubt, English version is the final.
வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

Answer any EIGHT of the following questions.

எவையேனும் எட்டு வினாக்களுக்கு விடையளி.

(8 × 5 = 40)

1. What are the golden rules of Accounting?

கணக்கியலின் பொன்னான விதிகளை விளக்குக.

2. Write short notes on

- (a) Capital
- (b) Drawings
- (c) Debit note
- (d) Credit note

[Turn over

குறிப்பு வரைக

(அ) முதல்

(ஆ) எடுப்பு

(இ) பற்று குறிப்பு

(ஈ) வரவு குறிப்பு

3. What is Current Assets?

நீர்மைச் சொத்துக்கள் என்றால் என்ன?

4. What are the difference between profit and loss account and Income and expenditure account?

இலாப நடட கணக்கிற்கும் செலவு மட்டும் வருமான கணக்கிற்கும் உள்ள வேறுபாடு யாது?

5. What is triple column cash book?

முப்பத்தி ரொக்க ஏடு என்றால் என்ன?

6. What is Bank Reconciliation Statement?

வங்கி சரிகட்டும் பட்டியல் என்றால் என்ன?

7. Classify the following items into real, personal, and nominal accounts

(a) Capital

(b) Purchase

(c) Goodwill

(d) Latha

(e) Dividend

(f) Outstanding Rent

(g) Copy right

(h) State Bank of India

(i) Electricity charges

பின்வரும் இனங்களை சொத்து, ஆள்சார் மற்றும் பெயரளவுக் கணக்குகளாக வகைபடுத்துக.

- (அ) முதல்
- (ஆ) கொள்முதல்
- (இ) நற்பெயர்
- (ஈ) லதா
- (உ) பங்காதயம்
- (ஊ) கொடுபட வேண்டிய வாடகை
- (எ) பதிப்புரிமை
- (ஏ) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
- (ஐ) மின்கட்டணம்

8. Prepare Trial Balance as on 31.12.2002 from the following of Mrs. Chitra.

	₹		₹
Capital	2,49,000	Drawings	24,000
General expenses	97,000	Building	78,000
Machinery	1,18,680	Stock	1,32,400
Wages	14,400	Insurance	2,610
Bad debts	1,100	Creditors	5,000
Sales	3,30,720	Loan(cr)	75,000
Commission	5,500	Purchases	2,10,800
Bills payable	7,700	Reserve fund	15,000
Bank overdraft	28,600	Cash in hand	25,320
Discount	1,210		

திருமதி. சித்ரா அவர்களின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளைக் கொண்டு 31.12.2002ம் நாளை ய இருப்பாய்வு தயாரிக்க.

	தொகை		தொகை
	ரூ		ரூ
முதல்	2,49,000	எடுப்புகள்	24,000
பொதுச்செலவுகள்	97,000	கட்டடம்	78,000
இயந்திரம்	1,18,680	சரக்கிருப்பு	1,32,400
கூலி	14,400	காப்பீடு	2,610

	தொகை ரூ		தொகை ரூ
வாராக்கடன்	1,100	கடன்நீந்தோர்	5,000
விற்பனை	3,30,720	கடன் (வரவு)	75,000
கழிவு	5,500	கொள்முதல்	2,10,800
செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு	7,700	காப்புநிதி	15,000
வங்கி மேல்வரை பற்று	28,600	கைவச ரொக்கம்	25,320
தள்ளுபடி	1,210		

9. From the following particulars prepare Balance Sheet of Mr. Venugopal as on 31st December 2003

	Rs.		Rs.
Capital	40,000	Drawings	4,400
Debtors	6,400	Creditors	4,200
Cash in hand	360	Cash at bank	7,200
Furniture	3,700	Plant	10,000
Net Profit	1,660	General Reserve	1,000
Closing Stock	14,800		

கீழ்காணும் விவரங்களைக் கொண்டு, திரு. வேணுகோபால் அவர்களின் 2003 டிசம்பர் 31-ம் நாளை இரூபுநிலைக்குறிப்பு தயாரிக்கவும்.

	ரூ		ரூ
முதல்	40,000	எடுப்புகள்	4,400
கடனாளிகள்	6,400	கடன்நீந்தோர்	4,200
கையிருப்பு ரொக்கம்	360	வங்கி இருப்பு ரொக்கம்	7,200
அறைகலன்	3,700	பொறி	10,000
நிகர இலாபம்	1,660	பொதுகாப்பு	1,000
இறுதி சரக்கிருப்பு	14,800		

10. What are the Distinction between journal and ledger?

குறிப்பேட்டிற்கும், பேரேட்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?